

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**Name of the Test**

Registration Group – II (Without Books)	Department	Test	-	133
--	------------	------	---	-----

Maximum Time: One and Half Hour

Maximum Marks: 60

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 60 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 60 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
 2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
 - 3 In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
 4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
 5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
- a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.

1. Duly stamped defined under ISA section

முறையாக முத்திரையிடப்பட்ட என்பது ISA ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது

(A) ☒ Section 2 (11)

(B) Section 2 (10)

பிரிவு 2 (11)

பிரிவு 2 (10)

(C) Section 2 (8)

(D) Section 2 (12)

பிரிவு 2 (8)

பிரிவு 2 (12)

2. ISA under Section 2 (7) is defined

இந்திய முத்திரை சட்டத்தில் பிரிவு 2 (7) ல் குறிப்பிடப்படுவது

(A) ☒ Cheque

(B) Collector

காசோலை

ஆட்சியர்

(C) Partition

(D) Stamp

பாகம்

முத்திரை

3. What is the Maximum Stamp duty for a deed of deposit of title deeds?

உரிமை ஆவணங்களின் ஒப்படைப்பு ஆவணத்திற்கு விதிக்கக்கூடிய அதிகபட்ச முத்திரைத்தீர்வை என்ன?

(A) Rs. 25,000

(B) Rs. 10,000

ரூ. 25,000

ரூ. 10,000

(C) ☒ Rs. 40,000

(D) Rs. 30,000

ரூ. 40,000

ரூ. 30,000

4. What is the Maximum Stamp duty for a deed of partnership?

கூட்டாண்மை நிறுவன ஆவணத்திற்கு விதிக்க வேண்டிய அதிகபட்ச முத்திரைத்தீர்வை என்ன?

(A) Rs. 100

(B) Rs. 400

ரூ. 100

ரூ. 400

(C) Rs. 150

(D) ☒ Rs. 1,000

ரூ. 150

ரூ. 1,000

5. What is the Stamp duty for a document of power of Attorney (Power to Sell) Consideration Amount is Rs. 5,00,000 Market value of the property is Rs. 15,00,000
 ரூ. 5,00,000 கைமாற்று தொகை பெற்றுக்கொண்டு ரூ. 15,00,000 மதிப்புள்ள அசையா சொத்தினை விற்க குடும்ப நபர் அல்லாத உறுப்பினருக்கு எழுதி கொடுக்கப்படும் பொது அதிகார ஆவணத்திற்கு விதிக்கதக்க முத்திரைத்தீர்வை என்ன?
- (A) Rs. 20,000
 ரூ. 20,000
- (B) Rs. 15,000
 ரூ. 15,000
- (C) Rs. 50,000
 ரூ. 50,000
- (D) Rs. 60,000
 ரூ. 60,000
6. What is the Stamp duty for a document of power of Attorney in Favour of family members?
 குடும்ப உறுப்பினருக்கு எழுதி கொடுக்கப்படும் பொது அதிகார ஆவணத்திற்கு விதிக்கதக்க முத்திரைத்தீர்வை என்ன?
- (A) Rs. 1,000
 ரூ. 1,000
- (B) Rs. 500
 ரூ. 500
- (C) Rs. 2,000
 ரூ. 2,000
- (D) Rs. 100
 ரூ. 100
7. What is the Maximum Stamp duty for Adoption deed?
 தத்து ஆவணத்திற்கு விதிக்க வேண்டிய அதிகபட்ச முத்திரைத்தீர்வை என்ன?
- (A) Rs. 100
 ரூ. 100
- (B) Rs. 50
 ரூ. 50
- (C) Rs. 1,000
 ரூ. 1,000
- (D) Rs. 500
 ரூ. 500
8. What is the Maximum Stamp duty for Memorandum of Association of a company?
 நிறுவனம் ஒன்றின் சங்க அமைப்பு விதி குறிப்பு ஆவணத்திற்கு விதிக்கப்பட வேண்டிய உயர்ந்தபட்ச முத்திரைத்தீர்வை என்ன?
- (A) Rs. 100
 ரூ. 100
- (B) Rs. 200
 ரூ. 200
- (C) Rs. 300
 ரூ. 300
- (D) Rs. 500
 ரூ. 500

9. What is the Maximum Stamp duty for of Release of right in favour of family members?

குடும்ப நபர்களுக்குள் எழுதிக்கொடுக்கப்படும் விடுதலை ஆவணத்திற்கு விதிக்கப்பட வேண்டிய உயர்ந்தபட்ச முத்திரைத்தீர்வை என்ன?

- (A) Rs. 25,000
ரூ. 25,000
(B) ☒ Rs. 40,000
ரூ. 40,000
(C) Rs. 30,000
ரூ. 30,000
(D) Rs. 10,000
ரூ. 10,000

10. What is the Stamp duty for a settlement deed of immovable property of value Rs. 50,00,000 in favour of the member of family?

ரூ. 50,00,000/- மதிப்புள்ள அசையா சொத்து தொடர்பாக குடும்ப நபர்களுக்குள் எழுதி கொடுக்கப்படும் செட்டில் மெண்ட் ஆவணத்திற்கு விதிக்கப்பட வேண்டிய முத்திரைத்தீர்வை

- (A) ☒ Rs. 40,000
ரூ. 40,000
(B) Rs. 50,000
ரூ. 50,000
(C) Rs. 25,000
ரூ. 25,000
(D) Rs. 3,50,000
ரூ. 3,50,000

11. ISA 1899 Schedule I which Article describe Promissory Note

இந்திய முத்திரைச்சட்டம் 1899 அட்டவணை I எந்த கூறு ல் கடனுறுதிச்சீட்டு பற்றி குறிப்பிடப்படுகிறது

- (A) ☒ Article 49
கூறு 49
(B) Article 48
கூறு 48
(C) Article 50
கூறு 50
(D) Article 51
கூறு 51

12. In 1899 Schedule I which Article describe Receipt

இந்திய முத்திரைச்சட்டம் 1899 அட்டவணை I எந்த கூறு ல் பற்றுச்சீட்டு பற்றி குறிப்பிடப்படுகிறது

- (A) Article 51
கூறு 51
(B) Article 52
கூறு 52
(C) ☒ Article 53
கூறு 53
(D) Article 54
கூறு 54

13. The Indian Stamp Rules 1925 Which Rules defined Description of Stamps
இந்திய முத்திரை விதிகள் 1925 ல் முத்திரை விபரம் பற்றி குறிப்பிடப்படுவது

(A) Rule 2
விதி 2

☒ (B) Rule 3
விதி 3

(C) Rule 4
விதி 4

(D) Rule 9
விதி 9

14. Indian Stamp Rules 1925 Which Rules describes 'Hundis'?
இந்திய முத்திரை விதிகள் 1925 ல் உண்டியல் பற்றி குறிப்பிடப்படும் விதி

(A) Rule 2
விதி 2

(B) Rule 3
விதி 3

☒ (C) Rule 4
விதி 4

(D) Rule 5
விதி 5

15. Indian Stamp Rules 1925 Which Rules describes 'Proper Officer'
இந்திய முத்திரை விதிகள் 1925 ல் தகுந்த அலுவலர் பற்றி குறிப்பிடப்படுகிறது.

☒ (A) Rule 9
விதி 9

(B) Rule 8
விதி 8

(C) Rule 7
விதி 7

(D) Rule 10
விதி 10

16. ISA 1899 Which Article describes Composition deed?
ISA 1899 எந்த கூற்றில் சமரசம் செய்து கொள்வதற்கென ஆவணம் பற்றி குறிப்பிடப்படுகிறது.

(A) Article 21
கூறு 21

(B) Article 23
கூறு 23

(C) Article 32
கூறு 32

☒ (D) Article 22
கூறு 22

17. The Tamil Nadu Stamp (Prevention of under valuation of Instruments) Rule 1968. Which Rules describes principles for determination of market value
தமிழ்நாடு முத்திரை (ஆவணங்கள் குறைத்து மதிப்பிடுதல் தடுப்பு) விதிகள் 1968 எந்த விதிகளில் சந்தை மதிப்பை நிர்ணயம் செய்வதற்கான கோட்பாடு பற்றி குறிப்பிடப்படுவது
- (A) Rule 1
விதி 1
- (B) Rule 2
விதி 2
- (C) Rule 3
விதி 3
- (D) ☒ Rule 5
விதி 5
18. The Tamil Nadu Stamp (Prevention of under valuation of Instruments) Rule 1968. The collector shall, after collecting difference amount of stamp duty interest if any under Section 47A give a certificate in by endorsement on the instrument.
தமிழ்நாடு முத்திரை (ஆவணங்கள் குறைத்து மதிப்பிடுதல் தடுப்பு) விதிகள் 1968 ல் முத்திரைக்கட்டணம் பிரிவு 47A யின் கீழ் ஏதேனும் குறைந்து இருந்தது அது வசூலிக்கப்பட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் பத்திரத்தில் மேலெழுத்து செய்து - ல் சான்று வழங்க வேண்டும்
- (A) Form I
படிவம் I
- (B) Form II
படிவம் II
- (C) ☒ Form III
படிவம் III
- (D) None
இல்லை
19. The Tamil Nadu Stamp (Prevention of under valuation of Instruments) Rule 1968 after determines market value of property. Appeal shall be preferred within _____ month from the date of collector order determining market value.
தமிழ்நாடு முத்திரை (ஆவணங்கள் குறைத்து மதிப்பிடுதல் தடுப்பு) விதிகள் 1968 சந்தை மதிப்பு நிர்ணயம் செய்து பிறப்பித்த ஆணை கிடைக்க பெற்ற தேதியிலிருந்து _____ மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்தல் வேண்டும்
- (A) One month
ஒரு மாதம்
- (B) ☒ Two month
இரண்டு மாதம்
- (C) Three month
மூன்று மாதம்
- (D) Four month
நான்கு மாதம்

20. ISA which section describe instruments coming within several description in schedule I

ISA ல் எந்த பிரிவில் பத்திரங்கள் அட்டவணை I ன் விவரங்கள் பலவற்றிலும் வருதல் பற்றி குறிப்பிடப்படுகிறது

(A) Section 5
பிரிவு 5

(B) ~~Section 6~~
பிரிவு 6

(C) Section 4
பிரிவு 4

(D) Section 7
பிரிவு 7

21. ISA which section provides polices of See Insurance

ISA ல் எந்த பிரிவில் கடல் காப்பீடு பாலிசிகள் பற்றி குறிப்பிடப்படுகிறது

(A) ~~Section 7~~
பிரிவு 7

(B) Section 5
பிரிவு 5

(C) Section 6
பிரிவு 6

(D) Section 8
பிரிவு 8

22. ISA which section describes instruments stamped in to impressed stamps how to be written

ISA ல் எந்த பிரிவில் முத்திரை பதிக்கப்பட்ட முத்திரையிட்ட பத்திரங்களில் எழுதுவது எவ்வாறு என்பது

(A) Section 12
பிரிவு 12

(B) Section 14
பிரிவு 14

(C) Section 15
பிரிவு 15

(D) ~~Section 13~~
பிரிவு 13

23. ISA under section 47A in which sub section describe interest

ISA பிரிவு 47A அதன் எந்த உட்பிரிவில் வட்டி விகிதம் பற்றி குறிப்பிடப்படுவது

(A) Section 47A(2)
பிரிவு 47A(2)

(B) ~~Section 47A(4)~~
பிரிவு 47A(4)

(C) Section 47A(6)
பிரிவு 47A(6)

(D) Section 47A(3)
பிரிவு 47A(3)

24. ISA under section 47A which sub section described where the duty paid is found the in an order passed to be in excess as a result of an order passed on appeal or revision the excess duty paid shall be refunded
ISA பிரிவு 47A எந்த உட்பிரிவில் மேல்முறையீடு அல்லது சீராய்வு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விளைவாக வசூத்தப்பட்ட முத்திரைக்கடணம் கூடுதலாக இருக்கும் பொழுது கூடுதலாக செலுத்தப்பட்ட கட்டணத்தை திரும்ப அளித்தல் வேண்டும் என குறிப்பிடப்படுகிறது
- | | |
|-------------------------------------|-------------------------------------|
| (A) Section 47A(2)
பிரிவு 47A(2) | (B) Section 47A(4)
பிரிவு 47A(4) |
| (C) Section 47A(3)
பிரிவு 47A(3) | (D) Section 47A(1)
பிரிவு 47A(1) |
25. ISA Section 33(A) provider further that no such enquiry shall be commenced after the expiry of - date of registration of instruments
ISA பிரிவு 33(A) ல் பத்திரம் பதிவான தேதியிலிருந்து - ஆண்டுகள் முடிவடைந்த அத்தகைய விசாரணையை மேற்கொள்ளக்கூடாது
- | | |
|-----------------------------|-----------------------------|
| (A) 1 Year
ஒரு வருடம் | (B) 5 Year
ஐந்து வருடம் |
| (C) 3 Year
மூன்று வருடம் | (D) 2 Year
இரண்டு வருடம் |
26. ISA which section provides Admission of improperly stamped instruments
ISA ல் எந்த பிரிவில் சரியற்ற முத்திரை வில்லையுடைய பத்திரங்களை அனுமதித்தல் பற்றி குறிப்பிடப்படுகிறது.
- | | |
|-----------------------------|-----------------------------|
| (A) Section 37
பிரிவு 37 | (B) Section 35
பிரிவு 35 |
| (C) Section 34
பிரிவு 34 | (D) Section 36
பிரிவு 36 |
27. ISA which section describe collector power to stamp instruments impounded
ISA ல் எந்த பிரிவில் முடக்கி வைக்கப்பட்ட ஆவணத்தின் முத்திரை கட்டணத்திற்கு ஆட்சியருக்குள்ள அதிகாரம் பற்றி குறிப்பிடப்படுகிறது
- | | |
|-----------------------------|-----------------------------|
| (A) Section 40
பிரிவு 40 | (B) Section 41
பிரிவு 41 |
| (C) Section 39
பிரிவு 39 | (D) Section 44
பிரிவு 44 |

28. Chairperson of constitution of valuation committee
மதிப்பீட்டுக்குழுவின் தலைவர்?

(A) District Registrar

மாவட்டப்பதிவாளர்

(B) District Collector

மாவட்ட ஆட்சியர்

(C) ☒ Inspector General of Registration

பதிவுத்துறைத்தலைவர்

(D) Deputy Inspector General of Registration

துணைப்பதிவுத்துறைத்தலைவர்

29. ISA Section 50 Application for relief under section 49 when to be made The application for relief in the case mentioned in clause d(5) within months of the date the instrument

ISA பிரிவு 50 பிரிவு 49 ன் கீழான பரிகாரத்தை பெற கூறு எப்பொழுது விண்ணப்பம் செய்யப்பட்ட என்பது கூறு ஈ(5) ல் குறிப்பிடப்படும் தறுவாய்களில் பத்திரம் தேதியிலிருந்து _____ மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

(A) ☒ Two month

இரண்டு மாதம்

(B) One month

ஒரு மாதம்

(C) Six month

ஆறு மாதம்

(D) Three month

மூன்று மாதம்

30. ISA which section prescribes institution and conduct of prosecution

ISA ல் எந்த பிரிவில் வழக்குகளை கொடுத்தும் நடத்தும் பற்றி குறிப்பிடப்படுகிறது.

(A) Section 69

பிரிவு 69

(B) ☒ Section 70

பிரிவு 70

(C) Section 71

பிரிவு 71

(D) Section 72

பிரிவு 72

31. How many Articles prescribe ISA schedule I stamp duty on instruments

இந்திய முத்திரைச்சட்டம் அட்டவணை I எத்தனை வகையான கூறுகள் பற்றி குறிப்பிடப்படுகிறது

(A) 62

(B) 63

(C) 64

(D) ☒ 65

32. A and B executed exchanged deed market value of the property A is Rs. 5,00,000 B is Rs. 10,00,000 stamp duty is payable (Including Surcharge)
A மற்றும் B பரிமாற்ற ஆவணம் எழுதி கொள்கின்றனர் A சொத்தின் மதிப்பு ரூ. 5,00,000 B சொத்தின் மதிப்பு ரூ. 10,00,000 விதிக்கப்படவேண்டிய முத்திரைத்தீர்வை மிகுவரிவுடன்
- | | |
|------------------------------|------------------------------|
| (A) Rs. 35,000
ரூ. 35,000 | (B) Rs. 25,000
ரூ. 25,000 |
| (C) Rs. 70,000
ரூ. 70,000 | (D) Rs. 60,000
ரூ. 60,000 |
33. What is the stamp duty (including surcharge) for a sale deed immovable property value Rs. 5,00,000 movable property value Rs. 1,00,000
அசையா சொத்தின் மதிப்பு ரூ. 5,00,000 அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 1,00,000 என்ற எழுதப்பட்ட கிரைய ஆவணத்திற்கு விதிக்கப்பட வேண்டிய முத்திரைத்தீர்வை
- | | |
|------------------------------|------------------------------|
| (A) Rs. 40,000
ரூ. 40,000 | (B) Rs. 42,000
ரூ. 42,000 |
| (C) Rs. 48,000
ரூ. 48,000 | (D) Rs. 37,000
ரூ. 37,000 |
34. In case of a person who intent to defraud the government by avoiding proper describe under Section 27 under which of the following section action to be taken against him
பிரிவு 27 ன் கீழ் கொடுக்கப்பட வேண்டிய தகவல்களை ஆவணதாரர் மறைக்கும் நிகழ்வுகளில் கீழ்க்கண்ட எந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
- | | |
|-----------------------------|-----------------------------|
| (A) Section 28
பிரிவு 28 | (B) Section 45
பிரிவு 45 |
| (C) Section 33
பிரிவு 33 | (D) Section 64
பிரிவு 64 |

35. When mortgage document is written for the loan of 2 crore without possession the stamp duty to be paid is

சொத்தின் சுவாதீனம் ஒப்படைக்கப்படாமல் ரூபாய். 2 கோடி கடனுக்கான அடமான ஆவணத்திற்கு விதிக்கப்பட வேண்டிய முத்திரைத்தீர்வை.

- | | |
|--|----------------------------------|
| (A) ☒ Rs. 50,000
ரூ. 50,000 | (B) Rs. 2,00,000
ரூ. 2,00,000 |
| (C) Rs. 40,000
ரூ. 40,000 | (D) Rs. 30,000
ரூ. 30,000 |

36. Non-family member A and B partition their joint property. Property value of A Rs. 15,00,000. Property value of B is Rs. 8,00,000. What is the percentage of stamp duty to be collected.

குடும்ப நபர்கள் அல்லாத A மற்றும் B ஆகியோர் கூட்டாக வாங்கிய சொத்துக்களை பாகம் செய்து கொள்கின்றனர். A சொத்தின் மதிப்பு ரூ. 15,00,000 B சொத்தின் மதிப்பு ரூ. 8,00,000 மேற்படி ஆவணத்திற்கு விதிக்கப்பட வேண்டிய முத்திரைக்கட்டணம்.

- | | |
|---|---|
| (A) 1% value of the A property
A சொத்து மதிப்பில் 1% | (B) 4% value of the A property
A சொத்து மதிப்பில் 4% |
| (C) 1% value of the B property
B சொத்து மதிப்பில் 1% | (D) ☒ 4% value of the B property
B சொத்து மதிப்பில் 4% |

37. A and B exchange the property through exchange deed. Who has to pay the stamp duty.

A மற்றும் B பரிவர்த்தனை மூலம் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இவர்களில் முத்திரைத்தீர்வை செலுத்த வேண்டியவர் யார்?

- | | |
|---|--|
| (A) A
A | (B) B
B |
| (C) Either (A) and (B)
(A) மற்றும் (B) | (D) ☒ (A) and (B) equally
(A) மற்றும் (B) சமமாக |

38. When a mother execute a settlement deed to her son, their person to pay the stamp duty is

ஒரு தாய் தன் மகனுக்கு எழுதி கொடுக்கும் செட்டில்மெண்ட் ஆவணத்திற்கு முத்திரைத்தீர்வை செலுத்த வேண்டியவர்.

- | | |
|--|------------------------------------|
| (A) ☒ Mother
தாய் | (B) Son
மகன் |
| (C) Mother or Son
தாய் அல்லது மகன் | (D) Both equally
இருவரும் சமமாக |

39. Time limit for Appeal against the Order of CRA under Section 47A (6)
CRA -ஆல் இழுச பிரிவு 47A (6)ன் படி பிறப்பிக்கப்பட்ட ஆணை மீது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் கால அவகாசம்
- (A) 1 month
1 மாதம்
- (B) ☒ 2 months
2 மாதம்
- (C) 3 months
3 மாதம்
- (D) 4 months
4 மாதம்
40. The percentage of stamp duty for lease where the period of lease is above 99 years
99 வருடங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஆவணத்திற்கு வசூலிக்கப்படவேண்டிய முத்திரைத்தீர்வை சதவீதம்
- (A) 1%
- (B) 4%
- (C) ☒ 7%
- (D) 8%
41. What is the maximum stamp duty in respect of release under Section 55(A)?
இந்திய முத்திரைச்சட்டப்பிரிவு 55(A)? ன் கீழான விடுதலை ஆவணத்திற்கு வசூலிக்கப்படவேண்டிய உயர்ந்தபட்ச முத்திரைத்தீர்வை என்ன?
- (A) Rs. 25,000
ரூ. 25,000
- (B) ☒ Rs. 40,000
ரூ. 40,000
- (C) Rs. 10,000
ரூ. 10,000
- (D) Rs. 30,000
ரூ. 30,000
42. The percentage of stamp duty for construction agreement deed
கட்டுமான உடன்படிக்கை ஆவணத்திற்கு வசூலிக்கப்படவேண்டிய முத்திரைத்தீர்வை சதவீதம்
- (A) ☒ 1%
- (B) 4%
- (C) 2%
- (D) 5%
43. Valuation committee constitute under sec
மதிப்பீட்டு குழு கீழ்கண்ட எந்த பிரிவின் கீழ் அமைக்கப்படுகிறது.
- (A) ☒ 47AA
- (B) 47A(1)
- (C) 47AA(1)
- (D) 47B

44. Who is empowered to refund misused non-judicial stamp paper
தவறாக பயன்படுத்தப்பட்ட நீதிசாரா முத்திரைத்தாள்களுக்கு refund கொடுக்க அதிகாரமிக்கவர்?
- (A) District Registrar
மாவட்டப்பதிவாளர்
- (B) Inspector General of Registration
பதிவுத்துறைத் தலைவர்
- (C) Deputy Inspector General of Registration
துணைப் பதிவுத்துறைத் தலைவர்
- (D) SDC (Stamps)
தனித்துணை ஆட்சியர் (முத்திரைகள்)
45. The Article which defines the family
குடும்பம் என்ற வரையறை எந்த முத்திரை சட்டம் கூற்றில் கூறப்படுகிறது.
- (A) Article 45
கூறு 45
- (B) Article 58
கூறு 58
- (C) Article 59
கூறு 59
- (D) Article 68
கூறு 68
46. The instrument executed in India shall be presented before the collector for adjudication within
இந்தியாவில் எழுதிகொடுக்கப்பட்ட ஆவணமாக இருப்பின் தீர்வுறுதி (adjudication) பெற ஆட்சியரிடம் (collector) எவ்வளவு நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்
- (A) 2 months
2 மாதத்திற்குள்
- (B) 1 month
1 மாதத்திற்குள்
- (C) 3 months
3 மாதத்திற்குள்
- (D) 6 months
6 மாதத்திற்குள்
47. A joint affidavit by two persons in this same matter is chargeable with duty of
ஒரு விஷயத்தினை பொறுத்து இரு நபர்களால் இணைந்து எழுதி கொடுக்கப்படும் இணை உறுதிமொழி (joint affidavit) செலுத்த வேண்டிய முத்திரைத்தீர்வை
- (A) Rs. 20
ரூ. 20
- (B) Rs. 200
ரூ. 200
- (C) Rs. 100
ரூ. 100
- (D) Rs. 400
ரூ. 400

48. Penalty under 63 for failure to cancel adhesive stamp is:

ஒட்டு வகை முத்திரையை ரத்து செய்ய தவறியதற்காக பிரிவு 63ன் கீழ் விதிக்கப்படும் தண்டனை

(A) ☒ Fine upto Rs. 100
ரூ.100 வரை

(B) Fine upto Rs. 500
ரூ.500 வரை

(C) Fine upto Rs. 50
ரூ.50 வரை

(D) Fine upto Rs. 1,000
ரூ.1000 வரை

49. A half share is released executed by a brother in favour of his younger brother Market value of the property Rs. 20,00,000 what will be to the stamp duty to be leived?

½ பங்கு சொத்தினை சகோதரர் மற்றொரு சகோதரருக்கு விடுதலை ஆவணம் எழுதி கொடுக்கின்றார். சொத்தின் சந்தை மதிப்பு ரூ.20,00,000 எனில் விதிக்கத்தக்க முத்திரைத்தீர்வை எவ்வளவு?

(A) Rs. 20,000
ரூ. 20,000

(B) ☒ Rs. 10,000
ரூ. 10,000

(C) Rs. 1,40,000
ரூ. 1,40,000

(D) Rs. 40,000
ரூ. 40,000

50. What is the stamp duty for a deed to Gift of immovable property value is Rs. 5,00,000.

அசையா சொத்தின் மதிப்பு ரூ.5,00,000 உள்ள தான ஆவணத்திற்கு விதிக்கப்பட வேண்டிய முத்திரைத்தீர்வை

(A) ☒ Rs. 35,000
ரூ. 35,000

(B) Rs. 5,000
ரூ. 5,000

(C) Rs. 40,000
ரூ. 40,000

(D) Rs. 25,000
ரூ. 25,000

51. Land and building for 30 years with a monthly rent of Rs. 10,000 and an advance of Rs. 1,00,000 leased out what will be the stamp duty levied on such lease.

முன்பணம் ரூ.1,00,000 மற்றும் மாத வாடகை ரூ.10,000 வீதம் 30 வருட காலத்திற்கு நிலம் மற்றும் கட்டிடம் குத்தகைக்கு விடப்படுகிறது. அக்குத்தகைக்கு விதிக்க வேண்டிய முத்திரைத்தீர்வை எவ்வளவு?

(A) Rs. 1,48,000
ரூ. 1,48,000

(B) Rs. 37,000
ரூ. 37,000

(C) Rs. 1,44,000
ரூ. 1,44,000

(D) Rs. 25,000
ரூ. 25,000

52. Promissory note should be drawn upon

கடன் ஒப்புசீட்டு எழுதப்பட்டது

(A) Plain paper
வெள்ளைத்தாளில்

(B) Non judicial paper
நீதிசார்ந்த முத்திரைத்தாளில்

(C) Non judicial stamp paper
நீதிசாரா முத்திரைத்தாள்

(D) None of them
இவற்றில் எதுவுமில்லை

53. For the document to be registered in Salem the stamp papers can be purchased from

சேலத்தில் பதிவு செய்யும் ஆவணத்திற்கு எங்கிருந்து முத்திரைத்தாள்களை வாங்கலாம்.

(A) Salem only
சேலத்தில் மட்டும்

(B) Any part of India
இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும்

(C) Any part of Tamilnadu
தமிழ்நாட்டில் எந்த பகுதியில் இருந்தும்

(D) Any part of India except Jammu and Kashmir
ஜம்மு - காஷ்மீர் தவிர எந்த பகுதியில் இருந்தும்

54. The Stamp duty for counter part of the lease is borne.
குத்தகை எதிர்பிரதி (counter part of the lease) கண்டிசன் நேர்வில் முத்திரத்தீர்வை செலுத்த கடமைபட்டவர்
- (A) By the lessee
குத்தகை பெறுபவர்
- (B) By both lessor and lessee
குத்தகை விடுபவர் மற்றும் குத்தகை பெறுபவர் இருவராலும்
- ☒ (C) By the lessor
குத்தகை விடுபவர்
- (D) By the presented of the document
ஆவணத்தினை தாக்கல் செய்பவர்
55. The Sub Registrar who impounds an instrument under Section 33 has to
சார்பதிவாளர் பிரிவு 33ன் கீழ் ஆவணத்தினை முடக்கம் செய்திடல்
- (A) Send the copy along with letter to Dr.
கடிதத்துடன் ஆவண நகலினை மாவட்டப்பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்
- (B) Send mere letter to Dr in enough
கடிதத்தினை மட்டும் மாவட்டப்பதிவாளருக்கு அனுப்புதல் போதுமானது
- (C) Send the copy of instrument to DR
ஆவணத்தின் நகலை மாவட்டப்பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்
- ☒ (D) Send the original instrument to DR
அசல் ஆவணத்தினை மாவட்டப்பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்
56. The Allowance on renewal of certain debentures is expanse under which section
கடனாளி பத்திரங்கள் புதுப்பித்தலின் போது படி வழங்கல் எந்த பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.
- (A) 53
- ☒ (B) 55
- (C) 52
- (D) 54
57. What is the maximum stamp duty for surrender of lease
குத்தகை ஒப்படைப்பு ஆவணத்திற்கு விதிக்கக்கூடிய அதிகபட்ச முத்திரைத்தீர்வை
- (A) Rs. 40
ரூ. 40
- ☒ (B) Rs. 1,000
ரூ. 1,000
- (C) Rs. 80
ரூ. 80
- (D) Rs. 500
ரூ. 500

58. What is the maximum stamp duty for security Bond
ஈட்டு பத்திரத்துக்கான வசூலிக்கப்பட வேண்டிய அதிகபட்ச முத்திரைத்தீர்வை

- (A) ✓ Rs. 500
ரூ.500
(C) Rs. 50
ரூ. 50

- (B) Rs. 80
ரூ. 80
(D) Rs. 100
ரூ.100

59. Which Article describe chit Agreement?
சீட்டு உடன்படிக்கை பற்றி குறிப்பிடும் கூறு

- (A) Article 20
கூறு 20
(C) Article 21
கூறு 21

- (B) ✓ Article 20A
கூறு 20A
(D) Article 22
கூறு 22

60. Which Article describe counter part of Duplicate
ஒத்தப்பகுதி அல்லது இரட்டிப்பான பகுதி பற்றி குறிப்பிடப்படும் கூறு.

- (A) ✓ Article 25
கூறு 25
(C) Article 24
கூறு 24

- (B) Article 23
கூறு 23
(D) Article 26
கூறு 26

068/DM/25

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
REGISTRATION DEPARTMENT TEST – GROUP – II
(With Books)

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered “with books” only).
விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)
3. In case of doubt, English version is the final.
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

Answer any EIGHT of the following.

எவையேனும் எட்டு கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

(8 × 5 = 40)

1. Describe Instruments relating to several distinct matter.
பல்வேறு விஷயங்கள் தொடர்பான பத்திரங்கள் பற்றி விவரி.
2. Define executed and execution.
குறிப்பு : எழுதி கொடுக்கப்பட்டது மற்றும் எழுதி கொடுக்கப்படுவது.
3. Describe ‘Denoting duty’.
கட்டணத்தை குறிப்பிடுதல் பற்றி விவரி.

[Turn over

4. Describe Valuation incase of annuity.
ஆண்டுத்தொகை, இன்ன பிறவற்றில் மதிப்பீடு பற்றி விவரி.
 5. Describe Prosecution for offence against stamp law.
முத்திரைச் சட்டத்திற்கு எதிரான குற்றங்களில் வழக்குத் தொடுப்பு பற்றி விவரி.
 6. Defines 'Hundis'.
உண்டியல் பற்றி குறிப்பு எழுதுக.
 7. Define proper officer.
'தகுந்த அலுவலர்' பற்றி குறிப்பு எழுதுக.
 8. Describe Facts affecting duty to be set forth in instrument.
பத்திரத்தில் குறிப்பிடப்படும் கட்டணத்தை பொருண்மைகள் பாதிப்பது பற்றி குறிப்பிடுக.
 9. Write short notes on valuation committee.
மதிப்பீட்டு குழு பற்றி குறிப்பு எழுதுக.
 10. Describe Penalty for executing Instrument not duly stamped.
சரியான முத்திரைவில்லையில்லாமல் பத்திரம் எழுதிக் கொடுத்தலுக்கான தண்டனை பற்றி விவரி.
-